



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road,
Egmore, Chennai - 600 008
Phone : 28414855 Fax: 91-044-28548416
E-mail: mcmda@tn.gov.in
Web site: www.cmdachennai.gov.in

Dated: 12.08.2020

Letter No. L1/18549/2019

To
The Commissioner,
Villivakkam Panchayat Union
@ Ambattur
Chennai - 600 053.

Sir,

- Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission - Proposed Laying out of house site comprised in S.No.216/1 part of Pothur village, Avadi Taluk, Thiruvallur District, Villivakkam Panchayat Union limit - Approved - Reg.
- Ref: 1. Planning Permission Application for laying out of house sites received in APU No. L1/2019/000263 dated 07.11.2019.
2. The CE, WRD, PWD, Chennai Region letter No.DB/T5(3)/F - Puthur Village - I/2019/M dated 21.06.2019.
3. This office letter even No. dated 09.12.2019 addressed to the Applicant.
4. This office letter even No. dated 18.12.2019 addressed to the SRO, Redhills.
5. The SRO, Redhills letter Rc.No.449/Sub-Registrar/2019 dated 02.01.2020.
6. This office DC Advice letter even No. dated 03.01.2020 addressed to the applicant.
7. Applicant letter dated 02.03.2020 enclosing the receipts for payments, received on 04.03.2020.
8. This office letter even No.-1 dated 10.03.2020 addressed to the Commissioner, Villivakkam Panchayat Union enclosing a copy of skeleton plan.
9. This office letter even No.-2 dated 10.03.2020 addressed to the Superintending Engineer, CEDC, West, Anna Nagar, Chennai-40 enclosing a copy of skeleton plan.
10. The Commissioner, Villivakkam Panchayat Union letter Rc.No.717/2020/A3 dated 12.06.2020 enclosing a copy of Gift Deed for handing over of Road & PP-I site area registered as Document No.3224/2020 dated 04.06.2020 @ SRO, Redhills.
11. The Superintending Engineer, CEDC / West, 110/33/11 KV Thirumangalam SS, Anna Nagar, Chennai - 40 in letter No. SE / CEDC / W / EE / GI / AEE / C/F.Land / D.138 /2020 dated 09.06.2020 enclosing a copy of Gift Deed for handing over of Road & PP-2 site area registered as Document No.3225/2020 dated 04.06.2020 @ SRO, Redhills.
12. This office letter even No dated 06.07.2020 addressed to the applicant.
13. Applicant letter dated 23.07.2020.
14. G.O.Ms.No.112, H&UD Department dated 22.06.2017.
15. The Secretary (H & UD and TNRERA) Letter No.TNRERA/261/2017, dated 09.08.2017.

The proposal received in the reference 1st cited for the proposed laying out of house site comprised in S.No.216/1 part of Pothur village, Avadi Taluk, Thiruvallur District, Villivakkam Panchayat Union limit was examined and layout plan has been prepared to satisfy the Tamil Nadu Combined Development and Building Rules, 2019 requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

3. The applicant has remitted the following charges / fees in the reference 7th cited as called for in this office letter 6th cited respectively:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny fee	Rs. 3,100/-	B-0014734 dated 07.11.2019
Development charge	Rs. 11,000/-	B-0016047 dated 27.02.2020
Layout Preparation charges	Rs. 6,000/-	
Regularisation charge	Rs.65,000/-	
OSR Charges (for 131 sq.m. of area)	Rs.14,15,000/-	
Contribution to Flag Day Fund	Rs. 500/-	0005137 dated 26.02.2020

4. The approved plan is numbered as **PPD/LO. No. 62/2020 dated 12.08.2020**. Three copies of layout plan and planning permit **No.13824** are sent herewith for further action.

5. You are requested to ensure that roads are formed as shown in the approved plan and compliance of the conditions stipulated in the PWD remarks in the reference 2nd cited and shall obtain a letter from PWD confirming the compliance of conditions, before sanctioning and release of the layout before sanctioning the layout.

6. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 14th & 15th cited.

Yours faithfully,

for Chief Planner, Layout

- Encl: 1. 3 copies of layout plan.
2. Planning permit in duplicate
(with the direction not to use the logo of CMDA in the Layout plan since the same is registered).

B. Jey

- Copy to:
1. Thiru.T.Rajamani,
No.24, Pattammal Street,
Krishnapuram, Ambathur
Chennai - 600 053.
 2. The Deputy Planner,
Master Plan Division,
CMDA, Chennai-8.
(along with a copy of approved layout plan).
 3. The Chief Engineer,
WRD, Chennai Region (PWD),
Chepauk, Chennai – 600 005.
(along with a copy of approved layout plan for
monitoring the compliance of the conditions
stipulated in the NOC in ref. 2nd cited).
 4. The Superintending Engineer,
Chennai Electricity Distribution Circle, West.
Tamil Nadu Generation and
Distribution Corporation (TANGEDCO)
@ 110 KV SS Complex, Thirumangalam,
Anna Nagar, Chennai-600 040.
(along with a copy of approved layout plan).
 5. Stock file /Spare Copy



அனுப்புநர்:

திருமதி.மு.இராஜேஸ்வரி

அணையாளர் (பொ)

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்,

(இ) அம்பத்தூர்.

பெறுநர்:

திரு. T. ராஜாமணி

எண்: 24, பட்டம்மாள் தெரு,

கிருஷ்ணாபுரம், அம்பத்தூர்,

சென்னை - 53.

ப.மு. எண். 717/20/A3

நாள்: 25.09.2020

பொருள்: மணப்பிரிவு ஒப்புதல் - வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் - பொத்தூர் ஊராட்சி - சர்வே எண் - 216/1 PT கொண்ட இடத்தில் 13 மணப்பிரிவுகள் அமைத்தல் - மணப்பிரிவு அனுமதி ஒப்பளித்தல் - தொடர்பாக.

பார்வை: 1. உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் காந்தி இர்வின் சாலை, எழும்பூர் சென்னை - 8 அவர்களின் கடிதம் எண் : L1/18549/2019 நாள் : 12.08.2020.
2. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் PP எண் : 13824 நாள் : 12.08.2020 மற்றும் PPDLO No : 62/2020

உத்தரவு:

பார்வை - I ல் கண்டுள்ள கடிதத்தின் படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தூர் ஊராட்சி பொத்தூர் கிராமம் சர்வே எண் : 216/1 PT அடங்கிய மணப்பிரிவு 13 மனுயாக அமைக்க மணப்பிரிவு ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி, மணப்பிரிவு ஒப்புதலினை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஒப்புவிக்கப்படுகிறது.

நிபந்தனைகள் :

1. மணைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிபந்தனைகளின் படி எல்லைக்கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மணப்பிரிவிற்சூர் வரும் தெருக்கள் அனைத்தும் சரளைக் கற்களைக் கொண்டு மனுதாரர் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும் அகலத்திற்கும் அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள் சாக்கடை வடிகால், துப்புரவு தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர் அமைத்து தரவேண்டும். மணையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள் செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடங்களில் மாறுதல் செய்வதோ கூடாது.
2. தெரு முனையில் அமையும் மணைகளின் மூலைகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மணையும் பொது காரியங்களுக்காக பிரித்து காட்டப்பட்டுள்ள மணைகள் தவிர குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாது கடை, பண்டகசாலை மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கல்லாத கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது
4. எந்த ஒரு மணையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மணைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மணையையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவு செய்வதோ மாறுபட்ட உபயோகத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.

5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மணையின் எல்லைக்குள் கட்டிட வரம்பிற்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச் சுவர் அல்லது வேலி தவிர வேறு எந்த கட்டிடமோ சுவரோ கட்டக்கூடாது.
6. மணையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மணையின் மொத்த அகலத்திற்கும் வியப்பிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு, மல அறை, எருக்குழி, மாட்டுத் தொழுவம், உந்துவண்டினை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவை போன்ற குடியிருப்பு அல்லாத ஆனால் அதை சார்ந்த கட்டிடங்கள் மட்டும் அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமான பின் எல்லையில் நிலத்தின் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேற்பட்ட மணையின் பின்பக்க மட்டத்திலிருந்து 12 அடி உயரத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும்.
7. மணையின் பரப்பின் 50 சதத்திற்கும் மேல் கட்டிடம் கட்டக் கூடாது.
8. கடகால் போட தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ மணையிலிருந்து மண்தோண்டி எடுத்து பள்ளங்கள் கழனி ஏற்படுத்தக் கூடாது.
9. மணையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதால் எழுத்து மூலமாக சமந்தப்பட்ட உராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத் திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
11. மனைப்பிரிவில் OSR நிலங்கள், தானப்பத்திரம் வழங்கப்பட்ட சாலைகள் தவிர்த்து மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செலையும் வழித்தடங்கள் தவிர்த்து மீதம் உள்ள மனைகள் மட்டுமே மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது மனைப்பிரிவு வரைபடத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனிஅலுவலர் அயப்பாக்கம் உராட்சி அவர்கள் ஒப்புதல் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
12. மனைப்பிரிவு உரிமையாளரே மனைப்பிரிவிற்கான சாலை வசதி குடிநீர் வசதி, தெரு மின் விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மனைப்பிரிவுகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
13. மனை உரிமையாளர் Tamilnadu Real Estate Authority ல் அரசாணை எண்: 112 H& UD நாள்: 22.06.2017. Secretary H & UD அரசு செயலர் (HUND TNRD LTR NO: 261/2017 நாள்: 09.08.2017 ன் படி Real Estate ல் இந்த மனைப்பிரிவு திட்டத்தை (Real EstateProject) பதிவு செய்த பின்னரே விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், பதிவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் அல்லது மனையை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை அழைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இணைப்பு: 1) மனைப்பிரிவு வரைபடம் (இரண்டு)

CMDA PPDLO No: 62/2020

2) CMDA PP No. 13824/2020 நாள்: 21.08.2020

பி. கிணை
25/9/2020

ஆணையாளர் (பொ)

வில்லிவாக்கம் உராட்சி ஒன்றியம்

(இ) அம்புத்தூர்

நகல்:

1. பொத்தூர் உராட்சி தலைவர், பொத்தூர் கிராம உராட்சி.
2. உறுப்பினர்/செயலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுவும், காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-8.

(Handwritten signature)